

**PDEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)****Name of the Test**

Local Fund Audit Department Test - Commercial Book - keeping (Without Books)	064
--	-----

Maximum Time: One and Half Hour

Maximum Marks: 60

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 60 number of questions in objective Type.  
இந்தக் கணினி வழித் தேர்வானது, 60 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
  2. Answer all questions. Each question carries one mark  
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
  3. In case of doubt, English version is the Final.  
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
  4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.  
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
  5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:  
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
- a) One question will be displayed on the screen at a time.  
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.

1. \_\_\_\_\_ had rightly been termed at the language of the business.  
\_\_\_\_\_ வணிகத்தின் ஒரு மொழியாகும்.
- (A) Finance  
நிதி
- (B) Accounting  
கணக்கியல்
- (C) Economics  
பொருளியல்
- (D) Science  
அறிவியல்
2. The Industrial revolution took place in \_\_\_\_\_.  
தொழிற்புரட்சி ஏற்பட்ட ஆண்டு \_\_\_\_\_.
- (A) 18<sup>th</sup> century  
18வது நூற்றாண்டு
- (B) 19<sup>th</sup> century  
19வது நூற்றாண்டு
- (C) 20<sup>th</sup> century  
20ஆம் நூற்றாண்டு
- (D) 21<sup>st</sup> century  
21 ஆம் நூற்றாண்டு
3. The concept which assumes that a business will, will last indefinitely is \_\_\_\_\_.  
வணிகம் நீண்ட காலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது \_\_\_\_\_.
- (A) Business entity  
வணிக தனித்தன்மை கருத்து
- (B) Going concern  
நிறுவன தொடர்ச்சி கருத்து
- (C) Periodicity  
கணக்கியல் கால அனுமானம்
- (D) Conservation  
முன்னெச்சரிக்கை கொள்கை
4. Accounting equation signifies \_\_\_\_\_.  
கணக்கியல் சமன்பாடு குறிப்பது \_\_\_\_\_.
- (A) Capital of a business is equal to assets  
வியாபாரத்தின் முதல் சொத்திற்கு சமமானது
- (B) Liabilities of a business are equal to assets  
வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது
- (C) Capital of a business is equal to liabilities  
வியாபாரத்தின் முதல் பொறுப்புகளுக்கு சமமானது
- (D) Assets of a business are equal to the total of capital and liabilities  
வியாபாரத்தின் சொத்துகள் முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

5. Real account deals with \_\_\_\_\_.

சொத்து கணக்கு கையாள்வது \_\_\_\_\_ .

(A) Individual persons

தனிப்பட்ட நபர்கள்

(B) Expenses and losses

செலவுகள் மற்றும் இழப்புகள்

(C) Assets

சொத்துகள்

(D) Income and Gains

வருமானம் மற்றும் இலாபங்கள்

6. Depreciation provided on machinery is debited to \_\_\_\_\_.

இயந்திரத்தின் மீதான தேய்மானம் எந்த கணக்கில் பற்று வைக்கப்படுகின்றது?

(A) Depreciation account

தேய்மானம் கணக்கு

(B) Machinery account

இயந்திரக் கணக்கு

(C) Trading account

வியாபாரக் கணக்கு

(D) Provision for depreciation account

தேய்மான ஒதுக்கு கணக்கு

7. Depreciation is caused by \_\_\_\_\_.

தேய்மானம் எதனால் ஏற்படுகிறது

(A) Lapse of time

காலப்போக்கு

(B) Usage

பயன்பாடு

(C) Obsolescence

வழக்கொழிவு

(D) A, B and C are correct

A, B மற்றும் C சரி

8. In a business, pre-operative expenses are \_\_\_\_\_.

வணிக செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள் \_\_\_\_\_ ஆகும்.

(A) Revenue expenditure

வருவாயினச் செலவுகள்

(B) Prepaid revenue expenditure

முன்கூட்டி செலுத்தக் கு வருவாயின செலவுகள்

(C) Deferred revenue expenditure

நீள்பயன் வருவாயினச் செலவுகள்

(D) Capital expenditure

முதலினச் செலவுகள்

9. Net profit of the business, increases —————.  
வணிகத்தின் நிகர இலாபம் ————— ஐ அதிகரிக்கும்.
- (A) Drawings எடுப்புகள்  
(B) Receivables பெறுதல்களை  
(C) Debts பொறுப்புகள்  
(D) Capital முதல்
10. Current assets does not include —————.  
பின்வருவனவற்றுள் எது நடப்புச் சொத்துகளில் சேராது?
- (A) Cash ரொக்கம்  
(B) Stock சரக்கிருப்பு  
(C) Furniture அறைகலன்  
(D) Prepaid expenses முன்கூட்டி செலுத்திய செலவு
11. Bank overdraft should be shown —————.  
வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?
- (A) In the trading account வியாபாரக் கணக்கில்  
(B) Profit and loss account இலாப நட்டக் கணக்கில்  
(C) On the liability side கடன் பக்கத்தில்  
(D) On the assets side சொத்து பக்கத்தில்
12. Accrued interest on investment will shown in  
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது ————— .
- (A) On the credit side of profit and loss account இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்  
(B) On the assets side of balance sheet இருப்புநிலைக் குறிப்பின் சொத்துக்கள் பக்கம்  
(C) (A) is correct (A) மட்டும் சரி  
(D) Both (A) and (B) are true (A) மற்றும் (B) இரண்டும் சரி

13. A pre payment of insurance premium will appear in \_\_\_\_\_.  
முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது \_\_\_\_\_.
- (A) The trading account on the debit side  
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
- (B) The profit and loss account on the credit side  
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
- (C) The balance sheet on the assets side  
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துக்கள் பக்கம்
- (D) The balance on the liabilities side  
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
14. One of the limitations of computerized accounting system is \_\_\_\_\_.  
கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது
- (A) System failure  
கணினி அமைப்பு செயலிழத்தல்
- (B) Accuracy  
துல்லியத் தன்மை
- (C) Versatility  
பலதுறைப்புலமை
- (D) Storage  
தேக்கம்
15. A Balance sheet is a part of the \_\_\_\_\_ account.  
இருப்புநிலைக் குறிப்பு எந்த கணக்கின் கீழ்வரும்?
- (A) Trading account  
வியாபாரக் கணக்கு
- (B) Profit and Loss Account  
இலாபநட்டக் கணக்கு
- (C) Final account  
இறுதிக் கணக்கு
- (D) Capital account  
முதல் க/கு
16. The profounder of double entry system of book-keeping is \_\_\_\_\_.  
இரட்டை பதிவுமுறையை கணக்கியல் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் \_\_\_\_\_.
- (A) Gowdilyar  
கௌடியர்
- (B) Lucas Pacioli  
லூக்காஸ் பாஸியோலி
- (C) J.R. Batlibai  
ஜே.ஆர். பேட்லிபாய்
- (D) British council  
பிரிட்டிஷ் கவுன்சில்

17. Financial position of a business is ascertained on the basis of \_\_\_\_\_.  
ஒரு வணிகத்தின் நிதி நிலையை அறிந்துக் கொள்ள அடிப்படையானது \_\_\_\_\_.
- (A) Journal  
குறிப்பேடு
- (B) Trial balance  
இருப்பாய்வு
- (C) Balance sheet  
இருப்புநிலைக் குறிப்பு
- (D) Cash book  
ரொக்கப் பதிவேடு
18. In India, which agency is empowered to formulate and issue accounting standards?  
இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு \_\_\_\_\_.
- (A) Reserve Bank of India  
இந்திய மைய வங்கி
- (B) State Bank of India  
பாரத மாநில வங்கி
- (C) Stock Exchange Board of India (SEBI)  
உச்சநீதி மன்றம் செபி (SEBI)
- (D) Institute of Chartered Accountants of India  
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
19. In Double entry system of book keeping, every business transaction affects \_\_\_\_\_.  
இரட்டை பதிவு முறையில் கணக்குகளை பதிவு செய்யும்போது, நடவடிக்கைகள் பாதிப்பது \_\_\_\_\_.
- (A) Same account on two different dates  
ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
- (B) Two sides of same account  
ஒரே கணக்கின் இருபக்கங்களில்
- (C) Minimum of two accounts  
குறைந்த பட்சம் இரண்டு கணக்குகள்
- (D) Minimum of three accounts  
குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

20. Ledger is a book of \_\_\_\_\_.

பேரேடு ஒரு \_\_\_\_\_.

(A) Original entry register

தோற்றபதிவு ஏடு

(B) Final entry register

இறுதி பதிவு ஏடு

(C) All cash transactions

அனைத்து ரொக்க நடவடிக்கைகள் பதிவேடு

(D) All credit transactions

அனைத்து கடன் நடவடிக்கைகள் பதிவேடு

21. The account which has a debit balance and is shown in the debit column of the trial balance is \_\_\_\_\_.

கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு, இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் தோன்றும்?

(A) Sundry creditors account

பற்பல கடனீந்தோர் கணக்கு

(B) Bills payable account

செலுத்ததற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

(C) Drawings account and sales returns account

எடுப்புகள் கணக்கு மற்றும் விற்பனைத் திருப்பம் கணக்கு

(D) Capital account and purchase return account

முதல் கணக்கு மற்றும் கொள்முதல் கணக்கு

22. The cash book record's \_\_\_\_\_.

ரொக்க ஏட்டில் பதிவு செய்வது \_\_\_\_\_.

(A) All cash receipts

அனைத்து ரொக்க வரவினங்கள்

(B) All cash payments

அனைத்து ரொக்கச் செலவினங்கள்

(C) All credit transactions

அனைத்து கடன் நடவடிக்கைகள்

(D) Both (A) and (B)

(A) மற்றும் (B) ஆகிய இரண்டும்

23. A bank reconciliation statement is prepared with the help of \_\_\_\_\_.  
வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது \_\_\_\_\_.

(A) Bank statement

வங்கி அறிக்கை

(B) Cash book

ரொக்க ஏடு

(C) Petty cash book

சில்லறை ரொக்க ஏடு

(D) Bank statement and bank column of the cash book

வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி நெடுவரிசை

24. Who is considered to be the internal user of the financial information?

நிதித் தகவல்களின் அகப்பயனாளராக கருதப்படுபவர் யார்?

(A) Creditor

கடன்நீத்தோர்

(B) Employee

பணியாளர்

(C) Customer

வாடிக்கையாளர்

(D) Government

அரசு

25. Net profit is \_\_\_\_\_.

நிகர இலாபம் \_\_\_\_\_.

(A) Debited to Capital account

முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

(B) Credited to Capital account

முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

(C) Debited to Drawings account

எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

(D) Credited to Drawings account

எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்



26. Revenue receipts are ————— in the business.

வருவாயின வரவுகள் தொழிலில் ————— கொண்டவை.

(A) Non-recurring

அடிக்கடி நிகழாத தன்மை

(B) Recurring often

அடிக்கடி நிகழும் தன்மை

(C) One time only

ஒருமுறை மட்டும் நிகழும்

(D) Both (A) and (C) are correct

(A) மற்றும் (C) சரி

27. Capital is a —————.

முதல் என்பது ஒரு —————.

(A) Income

வருவாய்

(B) Assets

சொத்து

(C) Liability

பொறுப்பு

(D) Drawings

எடுப்பு

28. Depreciation is provided on —————.

தேய்மானம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் நீக்கப்படுகிறது?

(A) Fixed assets

நிலையான சொத்துக்கள்

(B) Current assets

நடப்புச் சொத்துக்கள்

(C) Outstanding expenses

கொடுபட வேண்டிய செலவுகள்

(D) All assets

அனைத்து சொத்துக்களின் மீதம்

29. Interest on bank deposit is —————.

வங்கி வைப்புகள் மீதான வட்டி —————.

(A) Capital receipt

முதலின வரவு

(B) Revenue receipt

வருவாயின வரவு

(C) Capital expenditure

முதலினச் செலவு

(D) Revenue expenditure

வருவாயினச் செலவு

30. Amount spent on increasing the seating capacity in a cinema theatre is ————.  
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்  
—————.

- (A) Capital expenditure  
முதலினச் செலவு
- (B) Revenue expenditure  
வருவாயினச் செலவு
- (C) Deferred revenue expenditure  
நீள்பயன் வருவாயினச் செலவு
- (D) Both (B) and (C) only  
(B) மற்றும் (C) இரண்டும் சரியானது

31. Trial balance is prepare to find out the ————.  
இருப்பாய்வு தயாரிப்பது என்பது ————.

- (A) Profit or Loss  
இலாபம் அல்லது நட்டம் அறிய
- (B) Financial position  
நிதிநிலையை அறிய
- (C) Arithmetical accuracy of the account  
கணக்குகளின் சரித்தன்மையை அறிய
- (D) Profit only  
இலாபம் மட்டும் அறிய

32. Wages paid to workers for the installation of a new machinery should be debited to  
—————.

புதிய இயந்திரத்தை நிறுவுவதற்காக வேலையாளருக்கு தரப்பட்ட கூலி பற்று வைக்கப்பட  
வேண்டிய கணக்கு ————.

- (A) Wages account  
கூலி கணக்கு
- (B) Machinery account  
இயந்திர கணக்கு
- (C) Factory expenses  
ஆலைச் செலவு கணக்கு
- (D) Salary account  
ஊதியக் கணக்கு

33. A bank pass book is a copy of \_\_\_\_\_.  
செல்லேட்டின் நகல் எனப்படுவது \_\_\_\_\_.
- (A) The cash column of a customer's cash book  
வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி
- (B) The bank column of a customer's cash book  
வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி
- (C) The customer's account in the bank's ledger  
வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு
- (D) The customer's account in the petty cash book  
சில்லரை ரொக்கப் பதிவேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு
34. If a cheque issued by us is if dishonoured, the credit is given to \_\_\_\_\_.  
நாம் வழங்கிய காசோலை ஏற்காத நிலையில், வரவு செய்யப்படும் கணக்கு \_\_\_\_\_.
- (A) Supplier's account  
சரக்கீந்தோர் கணக்கு
- (B) Customer's account  
வாடிக்கையாளர் கணக்கு
- (C) Bank account  
வங்கி கணக்கு
- (D) Cash account  
ரொக்க கணக்கு
35. Credit sales are recorded in \_\_\_\_\_.  
கடன் விற்பனை பதிவு செய்யப்படும் பதிவேடு \_\_\_\_\_.
- (A) Sales book  
விற்பனை ஏடு
- (B) Cash book  
ரொக்க ஏடு
- (C) Journal proper  
முறையான குறிப்பேடு
- (D) Purchase book  
கொள்முதல் ஏடு
36. An entry is passed in the beginning of each current year is called \_\_\_\_\_.  
நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக்கூடிய பதிவு \_\_\_\_\_.
- (A) Original entry  
தோற்றப் பதிவு
- (C) Opening entry  
தொடக்கப் பதிவு
- (B) Final entry  
இறுதிப் பதிவு
- (D) Middle entry  
நடுப்பதிவு

37. Real account is always shows —————.

சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது —————.

(A) Debit balance

பற்றிருப்புகள்

(B) Credit balance

வரவிருப்புகள்

(C) Nil balance

இருப்புகள் இன்மை

(D) (B) only

(B) மட்டும்

38. The accounting equation is connected with —————.

கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

(A) Assets only

சொத்துக்களுடன்

(B) Liabilities only

பொறுப்புகளுடன்

(C) Assets, Liabilities and Capital

சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் முதல்

(D) Capital only

முதல் மட்டும்

39. The origin of a transaction is derived from the —————.

நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது —————.

(A) Source document

ஆதார ஆவணங்கள்

(B) Journal

குறிப்பேடு

(C) Accounting equation

கணக்கியல் சமன்பாடு

(D) Cash account

ரொக்க கணக்கு

40. Good will is an example of —————.

நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது —————.

(A) Tangible real account

புலனாகும் சொத்துக் கணக்கு

(B) Intangible real account

புலனாகா சொத்துக் கணக்கு

(C) Nominal account

பெயரளவு கணக்கு

(D) Personal account

ஆள்சார் கணக்கு

41. Business transactions may be classified into \_\_\_\_\_.

வணிக நடவடிக்கைகளின் வகைப்பாடு \_\_\_\_\_.

- (A) 3 (B) 2  
3 2  
(C) 1 (D) 4  
1 4

42. If the debit and credit aspects of a transaction are recorded in the cash book it is called \_\_\_\_\_.

ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவு தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால் அது \_\_\_\_\_.

- (A) Simple entry (B) Single entry  
சாதாரணப் பதிவு ஒற்றைப் பதிவு  
(C) Compound entry (D) Contra entry  
கூட்டுப் பதிவு எதிர்ப் பதிவு

43. Accounting begins where \_\_\_\_\_ ends.

\_\_\_\_\_ முடிவில் கணக்கியல் தொடங்குகிறது.

- (A) Assets (B) Liabilities  
சொத்துக்கள் பொறுப்புகள்  
(C) Book-keeping (D) Capital  
கணக்கு ஏடுகள் பராமரிப்பின் முடிவில் முதல்

44. Business concern must prepare financial statement atleast once in a year is based on \_\_\_\_\_ assumption.

வணிக நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் குறைந்தது ஒரு ஆண்டுக்கு தயாரிப்பது \_\_\_\_\_ அனுமானம் ஆகும்.

- (A) Accounting entity (B) Money measurement  
கணக்கியல் தனித்தன்மை பண அளவீடு  
(C) Accounting period (D) Going concern  
கணக்கியல் காலம் நிறுவனத் தொடர்ச்சி

45. The following items classified as personal, real and nominal accounts. Which one is correct?

பின்வரும் கணக்குகள் ஆள்சார் கணக்கு, சொத்துக் கணக்கு, பெயரளவுக் கணக்கு என வகைப்படுத்தப்பட்டு உள்ளதில் எந்தவொரு கணக்கு சரியாக பொருந்தியுள்ளது?

- (A) Personal account (example Capital, Drawings, Bank etc.)  
ஆள்சார் கணக்கு (முதல், எடுப்பு, வங்கி க/கு)
- (B) Nominal account (example Sales, Indian Bank, Purchases)  
பெயரளவுக் கணக்கு (விற்பனை, இந்தியன் வங்கி, கொள்முதல்)
- (C) Real account (example Bank, Interest paid, Rent etc.)  
சொத்துக் கணக்கு (வங்கி, வட்டி செலுத்தியது, வாடகை)
- (D) (B) and (C) is correct  
(B) மற்றும் (C) சரி

46. The incoming aspect of a transaction is called \_\_\_\_\_ and the outgoing aspect of a transaction is called \_\_\_\_\_.

உள்வரும் தன்மை உடைய நடவடிக்கைகளை \_\_\_\_\_ எனவும், மற்றும் வெளிச் செல்லும் தன்மையுடைய நடவடிக்கைகள் \_\_\_\_\_ எனவும் அழைக்கப்படுகின்றன.

- (A) Credit, Debit  
வரவு, பற்று
- (B) Debit, Credit  
பற்று, வரவு
- (C) Debit only  
பற்று மட்டும்
- (D) Credit only  
வரவு மட்டும்

47. The impersonal accounts are classified into \_\_\_\_\_ types.

ஆள்சாராக் கணக்கு \_\_\_\_\_ வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

- (A) 1  
1
- (B) 2  
2
- (C) 3  
3
- (D) 4  
4

48. When the total debits and credits are equal, it represents \_\_\_\_\_.

பற்று மொத்தமும், வரவு மொத்தமும் சமமாக இருந்தால், அது \_\_\_\_\_.

- (A) Debit balance  
பற்றிருப்பு
- (B) Credit balance  
வரவிருப்பு
- (C) Nil balance  
இருப்பு இன்மை
- (D) Profit  
இலாபம்

49. Subdivision of the journals in to various books for recording transactions of similar nature are called \_\_\_\_\_.

ஒரே தன்மை கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்வதற்காக பல்வேறு ஏடுகளாக பிரிக்கப்பட்டுள்ள முதற்குறிப்பேடு \_\_\_\_\_.

(A) Ledger

பேரேடு

(B) Balance sheet

இருப்புநிலைக் குறிப்பு

(C) Subsidiary books

துணை ஏடுகள்

(D) Trial balance

இருப்பாய்வு

50. In the triple column cash book, when a cheque is received the amount is entered in the \_\_\_\_\_ column.

மூப்பத்தி ரொக்க ஏட்டில், பெறப்பட்ட காசோலையின் தொகை \_\_\_\_\_ பத்தியில் பதியப்படும்.

(A) Bank

வங்கி

(B) Cash

ரொக்கம்

(C) Discount column

தள்ளுபடி

(D) (A) and (C) is correct

(A) மற்றும் (C) சரியானது

51. Petty cash may be used to pay \_\_\_\_\_.

சில்லறை ரொக்கத்திலிருந்து செய்யப்படும் செலவு \_\_\_\_\_.

(A) Expense relating to post and telegrams

தபால், தந்தி செலவு

(B) Purchase of furniture

அறைகலன் கொள்முதல்

(C) Salaries to staff

பணியாளர்களின் ஊதியம்

(D) Purchase of computer

கணினி கொள்முதல்

52. A bank reconciliation statement is prepared by the \_\_\_\_\_.

வங்கி சரிசெய்தல் பட்டியல் \_\_\_\_\_ ஆல் தயாரிக்கப்படுகின்றது.

- (A) Customers  
வாடிக்கையாளர்
- (B) Bankers  
வங்கியால்
- (C) Producers  
உற்பத்தியாளர்கள்
- (D) Owners  
முதலாளி

53. Debit balance in the cash book means \_\_\_\_\_.

ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது \_\_\_\_\_.

- (A) Overdraft as per pass book  
செல்லேட்டின்படி மேல்வரைப்பற்று
- (B) Credit balance as per pass book  
செல்லேட்டின்படி வரவு இருப்பு
- (C) Overdraft as per cash book  
ரொக்க ஏட்டின்படி மேல்வரைப்பற்று
- (D) Both (A) and (B) are true  
(A) மற்றும் (B) சரியான கூற்று

54. The failure of the accountant to record a transaction in the books of accounts is known as \_\_\_\_\_.

ஒரு கணக்காளர் ஒரு நடவடிக்கை முழுவதுமே பதிவு செய்யப்படாதபோது, அப்பிழை \_\_\_\_\_ ஆகும்.

- (A) Error of omission  
விடுபிழை
- (B) Error of complete omission  
முழு விடுபிழை
- (C) Error of partial omission  
பகுதி விடுபிழை
- (D) Errors of principle  
விதிப் பிழை



55. The error's which is not disclosed by Trial balance is ————.  
இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழைகள் ————.

- (A) Errors of partial omission  
பகுதி விடு பிழைகள்
- (B) Errors of costing and errors of carrying forward  
கூட்டல் பிழைகள் மற்றும் தூக்கி எழுதுதல் பிழைகள்
- (C) Errors of complete omission and errors of recording  
முழு விடுப்பிழைகள் மற்றும் பதிவு செய்தல் பிழைகள்
- (D) Double posting in the same account  
ஒரே கணக்கில் இருமுறை எடுத்தெழுதுதல்

56. Trial balance should be tallied by following the rules of ————.  
இருப்பாய்வு ———— விதிகளின்படி கட்டாயம் சமன்பட வேண்டும்.

- (A) Single entry system  
ஒற்றை பதிவுமுறை
- (B) Double entry system  
இரட்டை பதிவுமுறை
- (C) Accounting equation approach  
கணக்கியல் சமன்பாட்டு அணுகுமுறை
- (D) Traditional approach  
புராதன அணுகுமுறை

57. Revenue transactions may be classified as ————.  
வருவாயின நடவடிக்கைகளை ———— ஆக வகைப்படுத்தலாம்.

- (A) Capital expenditure  
முதலினச் செலவு
- (B) Capital receipt  
முதலின வரவு
- (C) Revenue expenditure and Revenue receipt  
வருவாயின செலவு, வருவாயின வரவு
- (D) Capital profit  
முதலின இலாபம்

58. State whether the following are capital (or) revenue expenditure  
கீழ்க்காணும் இனங்கள் முதலினத்தை சார்ந்ததா? அல்லது வருவாயினத்தைச் சார்ந்ததா என வகைப்படுத்து
- (A) Repairs made on second hand plant purchased by replacement of old furniture capital expenditure  
பழைய எந்திரத்தை வாங்கியவுடன் பழுதுபார்த்தது மற்றும் புதிய அறைகலன் வாங்கியது முதலினச் செலவு
- (B) Purchase of goods worth Rs. 7,000 for selling and renewal of magazine subscription on fee Rs. 100 – Revenue expenditure  
சரக்கு கொள்முதல் ரூ. 7,000க்கு செய்தது மற்றும் மாத இதழுக்கு சந்தா செலுத்தியது ரூ. 100 வருவாயினச் செலவு
- (C) (A) only correct  
(A) மட்டும்
- (D) Both (A) and (B) are correct  
(A) மற்றும் (B) இரண்டும் சரி
59. By preparing Profit and Loss Account can be find out  
இலாபநட்டக் கணக்கை தயாரிப்பதன் மூலம் ————— அறியலாம்.
- (A) Closing stock  
இறுதிச் சரக்கிருப்பு
- (B) Direct expenses  
நேரடிச் செலவுகள்
- (C) Indirect expense  
மறைமுக செலவுகள்
- (D) Net profit or Net loss  
நிகர லாபம் அல்லது நிகர நட்டம்
60. In trading account the items appearing in debit side is —————.  
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கத்தில் தோன்றும் இனங்கள் ————— ஆகும்.
- (A) Sales  
விற்பனை
- (B) Closing stock  
இறுதிச் சரக்கிருப்பு
- (C) Purchases and Direct expenses  
கொள்முதல் மற்றும் நேரடிச் செலவுகள்
- (D) Both (A) and (B) are correct  
(A) மற்றும் (B) சரியானது

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL**  
**BOOK – KEEPING**  
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

**IMPORTANT INSTRUCTIONS****DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any EIGHT of the following questions.**

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. Explain the meaning of accounting and the steps involved in the process of accounting.  
கணக்கியலின் பொருளை விளக்கி அதன் படிநிலைகளை கூறு.
2. Briefly explain the following terms.
  - (a) Voucher
  - (b) Invoice
  - (c) Sales
  - (d) Proprietor
  - (e) Income

[Turn over

சிறு குறிப்பு வரைக.

(அ) சான்றுச்சீட்டு

(ஆ) இடாப்பு

(இ) விற்பனை

(ஈ) உரிமையாளர்

(உ) வருமானம்

3. What are the objectives of book-keeping?

கணக்கு ஏடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாவை?

4. Give the Golden rules of double entry accounting system.

இரட்டை பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளை எழுது.

5. Journalise the following transactions of 'A' in his books.

2018 March

Date

1	(1) Mr. 'A' started business with cash	1,00,000
3	(2) Bought goods for cash	10,000
6	(3) Bought goods from 'B' on credit	5,000
7	(4) Cash deposited with the bank	5,000
8	(5) Furniture purchased for cash	2,000

திரு. 'A' அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்க.

2018 மார்ச்

தேதி

1	(1) திரு. 'A' ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	1,00,000
3	(2) ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது	10,000
6	(3) 'B' யிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது	5,000
7	(4) வங்கியில் செலுத்திய தொகை	5,000
8	(5) அறைகலன் வாங்கியது	2,000

6. What are the objectives of preparing Trial Balance?

இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

7. Prepare the Trial balance from the following balances of 'X' as on 31<sup>st</sup> March 2018.

1. Rent and taxes	5,000
2. Discount allowed	350
3. Capital	10,000
4. Insurance Premium	4,000
5. Drawings	5,000
6. Rent	6,000
7. General Expenses	3,000
8. Purchases	40,000
9. Legal Expenses	2,000
10. Sales	55,350

திரு. 'X' என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளிலிருந்து 31.3.2018 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.

1. வாடகை மற்றும் வரிகள்	5,000
2. அளித்த தள்ளுபடி	350
3. முதல்	10,000
4. காப்பீட்டு முனைமம்	4,000
5. எடுப்புகள்	5,000
6. வாடகை	6,000
7. பொதுச்செலவுகள்	3,000
8. கொள்முதல்	40,000
9. சட்டச்செலவுகள்	2,000
10. விற்பனை	55,350

8. What is cash book? Briefly explain the different types of cash book?

ரொக்க ஏடு என்றால் என்ன? ரொக்க ஏட்டின் வகைகளை சுருக்கமாக கூறு.

9. Prepare a Bank Reconciliation Statement as on December 31, 2018 to find out the balance as per pass book.

1. Cheque deposited but not yet collected by the bank	1,500
2. Cheque issued to 'Z' has not yet been presented for payment	2,500
3. Bank charges debited in the pass book	200
4. Insurance premium directly paid by the bank as per standing instructions	500
5. Interest allowed by the bank	100
6. Balance as per cash book	200

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து 31.12.2018 நாளன்று செல்லேடின்படியான இருப்பினை காணும் வகையில் வங்கி சரிக்கும் பட்டியல் தயார் செய்க.

1. வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவாக்கப்படாதவை	1,500
2. காசோலை 'Z' க்கு அளித்தது இதுவரை வங்கிற்கு முன்னிலை கருதப்படாதது	2,500
3. வங்கி கட்டணம் செல் ஏட்டில் பற்று செய்யப்பட்டது	200
4. நிலை ஆணையின்படி வங்கியால் நேரடியாக செலுத்தப்பட்ட காப்பீட்டுக் கட்டணம்	500
5. வங்கி அனும்தித்த வட்டி	100
6. ரொக்க ஏட்டின்படி இருப்பு	200

10. What are the errors disclosed by Trial balance and what are the errors not disclosed by the Trial balance?

இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழைகள் மற்றும் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழைகள் யாவை?

---